

**DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)****Name of the Test**

Departmental Test in Commercial Taxes Acts - Part - I (Without Books)	129
---	-----

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
  - a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
  - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Aggregate turnover includes.

மொத்த விற்பனை மூலம் அடங்கும்

(A) all taxable supplies, all exempt supplies

அனைத்து வரி விதிக்கக்கூடிய பொருட்கள், அனைத்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்

(B) exports of goods and/or service and

பொருட்கள் மற்றும்/அல்லது சேவையின் ஏற்றுமதி மற்றும்

(C) all inter-state supplies

அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள்

(D) all above these

இவை அனைத்தும் மேலே

2. Who are required to be registered compulsorily under GST Act?

ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் யார் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்

(A) persons making any inter-State taxable supply

மாநிலங்களுக்கு இடையே வரி விதிக்கக்கூடிய சப்ளை செய்யும் நபர்கள்

(B) casual taxable persons; non-resident taxable persons

சாதாரண வரி விதிக்கக்கூடிய நபர்கள் குடியரிமை அல்லாத வரி விதிக்கக்கூடிய நபர்கள்

(C) electronic commerce operators required to pay tax under sub-section (5) of section 9

மின்னணு வர்த்தக ஆபரேட்டர்கள் துணை கீழ் வரிசெலுத்த வேண்டும் பிரிவு 9 இன் உட்பிரிவு (5)

(D) all above these

மேற்கண்ட அனைத்தும்

3. Time limit for taking a Registration under GST?

ஜி.எஸ்.டி. கீழ் பதிவு செய்வதற்கான கால வரம்பு?

(A) Within 30 days

30 நாட்களுக்குள்

(B) Within 45 days

45 நாட்களுக்குள்

(C) Within 60 days

60 நாட்களுக்குள்

(D) None of these

இவை எதுவும் இல்லை

4. Which Form is used to issue of Registration certificate under GST Act 2017?  
ஜி.எஸ்.டி. சட்டத்தின் (2017) கீழ் பதிவுச் சான்றிதழை வழங்க எந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது?
- (A) GST REG-07  
GST REG-07
- (B) ~~GST REG-06~~  
GST REG-06
- (C) GST REG-09  
GST REG-09
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
5. ISD full form in GST  
GST சட்டத்தின் கீழ் ISD என்பதன் பொருள்
- (A) Integrated Service Distributor  
ஒருங்கிணைந்த சேவை விநியோகஸ்தர்
- (B) International subscribe Dialing  
சர்வதேச சந்தா டயலிங்
- (C) ~~Input Service Distributor~~  
உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர்
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
6. Who will file the Registration Form of GST REG-9?  
GST REG-9 இன் பதிவு படிவத்தை யார் தாக்கல் செய்வார்கள்?
- (A) ~~Non Resident taxable person~~  
குடியரிமை பெறாத வரி விதிக்கக்கூடிய நபர்
- (B) Resident taxable person  
குடியரிமையுடைய வரி விதிக்கக்கூடிய நபர்
- (C) Tax deductor at Source  
மூலத்தில் வரி விலக்கு
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
7. Which form is used to issue the order of amendment under GST Act 2017?  
ஜி.எஸ்.டி. சட்டம் 2017 இன் கீழ் திருத்தத்தின் உத்தரவை வெளியிட எந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது?
- (A) GST REG-07  
GST REG-07
- (B) GST REG-06  
GST REG-06
- (C) ~~GST REG-15~~  
GST REG-15
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை

8. Rate of tax for manufacturer under composition Scheme?  
இணக்க வரி திட்டத்தின் கீழ் உற்பத்தியாளருக்கான வரி விகிதம்?
- (A) 1% (B) 2.5%  
(C) 0.5% (D) 1.5%
9. Rate of tax for Hotel under composition Scheme?  
இணக்கவரி திட்டத்தின் கீழ் ஹோட்டலுக்கான வரி விகிதம்
- (A) 1% (B) 2.5%  
(C) 0.5% (D) 1.5%
10. Rate of tax other than manufacturer and Hotel under composition scheme?  
இணக்கவரி திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் மற்றும் ஹோட்டலைத் தவிர பிற பதிவு பெற்ற வணிகர்களுக்கான வரி விகிதம்?
- (A) 1% (B) 2.5%  
(C) 0.5% (D) 1.5%
11. Which Form is used to issue the Certificate of provisional registration?  
தற்காலிக பதிவு சான்றிதழை வழங்க எந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது?
- (A) GST REG-07 (B) GST REG-06  
GST REG-07 GST REG-06  
(C) GST REG-25 (D) None of these  
GST REG-25 இவற்றில் ஏதுமில்லை
12. What is the Consignment value limit for generation of e-way bills for Intra State Supply?  
உள் மாநில விநியோகத்திற்காக இ-வே பில்களை உருவாக்குவதற்கான சரக்கு மதிப்பு வரம்பு என்ன?
- (A) Exceeding Rs.50,000 (B) Exceeding Rs.25,000  
50,000 ரூபாய்க்கு மேல் 25,000 ரூபாய்க்கு மேல்  
(C) Exceeding Rs.1,00,000 (D) None of these  
1,00,000 ரூபாய்க்கு மேல் இவற்றில் ஏதுமில்லை

13. EBN – Means  
EBN – பொருள்

- (A) E-Way bill number  
இ-வே பில் எண்
- (C) (A) and (B)  
(A) மற்றும் (B)

- (B) Electronic bill number  
மின்னணு பில் எண்
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை

14. Validity period of e-way bill for the distance less than 100 km  
100 கி.மீ.க்கும் குறைவான தூரத்திற்கான இ-வே பில் செல்லுபடியாகும் காலம்

- (A) One day  
ஒரு நாள்
- (C) 20 days  
20 நாட்கள்

- (B) Ten days  
பத்து நாட்கள்
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை

15. RFID – Means  
RFID – பொருள்

- (A) Radar Frequency Identification Devices  
ரேடார் அதிர்வெண் அடையாள சாதனங்கள்
- (B) Radio Frequency Identification Devices  
ரேடியோ அலைவரிசை அடையாள சாதனங்கள்
- (C) (A) and (B)  
(A) மற்றும் (B)
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை

16. Threshold limit for taxable person under GST Act 2017?  
GST சட்டம் 2017இன் கீழ் வரி விதிக்கக்கூடிய நபருக்கான வரம்பு?

- (A) 10 lakhs  
10 லட்சம்
- (C) 15 lakhs  
15 லட்சம்

- (B) 20 lakhs  
20 லட்சம்
- (D) 5 lakhs  
5 லட்சம்

17. Threshold limit for Casual and Non Residential dealer under GST Act 2017?  
GST சட்டம் 2017இன் கீழ் சாதாரண மற்றும் குடியிருப்பு அல்லாத வியாபாரிகளுக்கான வரிவிதிப்பு வரம்பு?
- (A) 10 lakhs  
10 லட்சம்
- (B) 20 lakhs  
20 லட்சம்
- (C) 15 lakhs  
15 லட்சம்
- ~~(D)~~ No threshold limit  
வரம்பு இல்லை
18. Threshold limit for composition scheme under GST Act 2017?  
GST சட்டம் 2017இன் கீழ் இணக்கவரி திட்டத்திற்கான வரம்பு?
- (A) 50 lakhs  
50 லட்சம்
- ~~(B)~~ 75 lakhs  
75 லட்சம்
- (C) 25 lakhs  
25 லட்சம்
- (D) No threshold limit  
வரம்பு இல்லை
19. Threshold limit for special category state under GST Act 2017?  
GST சட்டம் 2017இன் கீழ் சிறப்பு வகை மாநிலத்திற்கான வரம்பு?
- ~~(A)~~ 10 lakhs  
10 லட்சம்
- (B) 20 lakhs  
20 லட்சம்
- (C) 15 lakhs  
15 லட்சம்
- (D) 5 lakhs  
5 லட்சம்
20. Supplier means  
சப்ளையர் என்றால்
- (A) the person supplying the said goods or services or both and shall include  
கூறப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குபவர் அல்லது இரண்டையும் வழங்க வேண்டும் சேர்க்கிறது
- (B) an agent acting such on behalf of such supplier in relation to the goods or services or both supplied  
அத்தகைய சப்ளையர் சார்பாக செயல்படும் முகவர் பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டும் வழங்கப்படும்
- ~~(C)~~ (A) and (B)  
(A) மற்றும் (B)
- (D) none of these  
இவற்றில் ஏதுமில்லை

21. Recipient means  
பெறுபவர் என்றால்

- (A) where a consideration is payable for the supply of goods or services or both, the person who is liable to pay that consideration  
பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு ஒரு மதிப்பீடு செலுத்த வேண்டும் அல்லது இருவரும், அந்த கருத்தில் செலுத்த வேண்டிய நபர்
- (B) where no consideration is payable for the supply of goods, the person to whom the goods are delivered or made available, or to whom possession or use of the goods is given or made available  
பொருள் வழங்கல், நபர் எந்த கருத்தில் செலுத்த வேண்டும் யாருக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன அல்லது கிடைக்கின்றன அல்லது யாருக்கு பொருட்களின் உடைமை அல்லது பயன்பாடு கொடுக்கப்பட்டது அல்லது கிடைக்கச் செய்யப்படுகிறது
- (C) where no consideration is payable for the supply of a service, the person to whom the service is rendered  
ஒரு சேவையை வழங்குவதற்கு எந்தக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை, சேவை வழங்கப்பட்ட நபர்
- (D) all above these  
மேற்கண்ட அனைத்தும்

22. Place of business means  
வணிக இடம் என்றால்

- (A) a place from where the business is ordinarily carried on and includes a warehouse, a godown or any other place where a taxable person stores his goods, supplies or services or both  
வணிகம் பொதுவாக மேற்கொள்ளப்படும் மற்றும் உள்ளடக்கிய இடம், ஒரு கிடங்கு, ஒரு குடோன் அல்லது வரி விதிக்கக்கூடிய நபர் இருக்கும் வேறு ஏதேனும் இடம் அவரது பொருட்கள், பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் சேமித்து வைக்கிறது
- (B) a place where a taxable person maintains his books of accounts  
வரி விதிக்கக்கூடிய நபர் தனது கணக்கு புத்தகங்களை பராமரிக்கும் இடம்
- (C) a place where a taxable person is engaged in business through an agent, by whatever name called  
வரி விதிக்கக்கூடிய நபர் ஒருவர் மூலம் வணிகத்தில் ஈடுபட்டுள்ள இடம், முகவர் எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும்
- (D) all above these  
மேற்கண்ட அனைத்தும்

23. Gift not exceeding \_\_\_\_\_ in a year by an employer to employee shall not be treated as supply.  
பணி அமர்த்தப்பட்டவருக்கு பணிக்கு அமர்த்தியவரால் ஒரு நிதியாண்டில் வழங்கப்படும் பரிசு தொகையானது \_\_\_\_\_ மேற்படாமல் இருந்தால் அது வழங்குகையாக கருதப்படாது.
- (A) Rs. 5,000  
ரூ.5,000
- (B) Rs. 1,00,000  
ரூ.1,00,000
- (C) Rs. 10,000  
ரூ.10,000
- (D) Rs. 50,000  
ரூ.50,000
24. No ITC on account of CGST shall be utilized towards payment of  
சிஜிஎஸ்டி-யின் அடிப்படையில் எந்த ஐடிசி-யும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படாது
- (A) IGST  
IGST
- (B) ~~SGST~~  
எஸ்.ஜி.எஸ்.டி
- (C) UTGST  
யு.டி.ஜி.எஸ்.டி
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
25. No ITC on account of SGST shall be utilized towards payment of  
எஸ்.ஜி.எஸ்.டி-யின் அடிப்படையில் எந்த ஐ.டி.சி-யும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படாது?
- (A) ~~CGST~~  
சி.ஜி.எஸ்.டி.
- (B) SGST  
எஸ்.ஜி.எஸ்.டி
- (C) UTGST  
யு.டி.ஜி.எஸ்.டி.
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
26. IGST should be first utilized towards payment of  
IGST ஐ செலுத்துவதற்கு முதலில் பயன்படுத்தப்பட வேண்டும்
- (A) CGST, SGST, IGST  
CGST, SGST, IGST
- (B) ~~IGST, CGST, SGST~~  
IGST, CGST, SGST
- (C) SGST, CGST, IGST  
SGST, CGST, IGST
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை



27. Composition tax payer shall file  
இணக்க வரி செலுத்துபவர் தாக்கல் செய்ய வேண்டும்
- |   |  |
|---|--|
| (A) Monthly returns<br>மாதாந்திர நமூனாக்கள் | (B) Quarterly returns<br>காலாண்டு நமூனாக்கள் |
| (C) Annual returns<br>ஆண்டு நமூனா           | (D) None of these<br>இவற்றில் ஏதுமில்லை      |
28. CPIN – Valid days  
CPIN – செல்லுபடியாகும் நாட்கள்.
- |                           |   |
|---------------------------|---|
| (A) 25 days<br>25 நாட்கள் | (B) 20 days<br>20 நாட்கள்               |
| (C) 15 days<br>15 நாட்கள் | (D) None of these<br>இவற்றில் ஏதுமில்லை |
29. What are the items can be reflected in cash ledger?  
பண லெட்ஜரில் என்ன பொருட்கள் பிரதிபலிக்க முடியும்?
- |                      |   |
|----------------------|---|
| (A) Cash<br>பணம்     | (B) TDS<br>டி.டி.எஸ்.                     |
| (C) TCS<br>டி.சி.எஸ் | (D) All above these<br>மேற்கண்ட அனைத்தும் |
30. Appointed day means  
நியமிக்கப்பட்ட நாள் என்பது
- (A) the date on which the provisions of this Act shall come into force  
இந்த சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும் தேதி
- (B) the date of registration under GST Act  
ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேதி
- (C) the date of supply of the goods  
பொருட்கள் வழங்கப்பட்ட தேதி
- (D) the date of return filing  
ரிட்டர்ன் தாக்கல் செய்யும் தேதி

31. Special category states are  
சிறப்பு வகை மாநிலங்கள்
- (A) Arunachal Pradesh  
அருணாச்சல் பிரதேசம்
- (B) Assam  
அசாம்
- (C) Manipur  
மணிப்பூர்
- (D) All above these  
மேற்கண்ட அனைத்தும்
32. What are the mandatory item—should be declared in the registration application?  
கட்டாயப் பொருள் என்ன - பதிவுச் சான்றிதழுக்கான விண்ணப்பித்தல் அறிவிக்கப்பட வேண்டும்?
- (A) PAN  
PAN
- (B) Mobile number  
கைபேசி எண்
- (C) E mail  
மின்னஞ்சல்
- (D) All above these  
மேற்கண்ட அனைத்தும்
33. Which form is used for rejection of application for Registration?  
பதிவுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க எந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது?
- (A) FORM GST REG-05  
படிவம் GST REG-05
- (B) FORM GST REG-03  
படிவம் GST REG-03
- (C) FORM GST REG-02  
படிவம் GST REG-02
- (D) FORM GST REG-01  
படிவம் GST REG-01
34. EVC—means  
EVC -என்பது
- (A) Electronic Verification Code  
மின்னணு சரிபார்ப்பு குறியீடு
- (B) Electronic Voting Counting  
மின்னணு வாக்கு எண்ணிக்கை
- (C) Electric Vertical Code  
மின்சார செங்குத்து குறியீடு
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
35. How many days can be taken by composition tax payer for furnishing Input tax credit details under GST Act 2017?  
இணக்க வரி இயக்க செலுத்துவோர் ஜி.எஸ்.டி. சட்டம் 2017ன் கீழ் உள்ளீட்டு வரிக் கடன் விவரங்களைத் தெரிவிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்?
- (A) 60 days  
60 நாட்கள்
- (B) 50 days  
50 நாட்கள்
- (C) 25 days  
25 நாட்கள்
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை

36. Which Form is to be filled by composition tax payer for withdrawal from his option?  
எந்தப் படிவத்திலிருந்து திரும்பப் பெறுவதற்கு இணக்க வரி செலுத்துபவர் தாக்கல் செய்ய வேண்டும் அவரது விருப்பம்
- (A) FORM GST CMP-03  
படிவம் ஜி.எஸ்.டி. CMP-03
- (B) FORM GST CMP-04  
படிவம் ஜி.எஸ்.டி. CMP-04
- (C) FORM GST CMP-07  
படிவம் ஜி.எஸ்.டி. CMP-07
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
37. Form No. GST PMT-05 is used for maintaining the  
படிவம் எண் GST PMT-05 ————— பராமரிக்கப் பயன்படுகிறது.
- (A) Electronic cash ledger  
மின்னணு பணப் பேரேடு
- (B) Electronic tax liability ledger  
மின்னணு வரி பொறுப்பு லெட்ஜர்
- (C) Electronic credit ledger  
மின்னணு கடன் லெட்ஜர்
- (D) None of these  
இவற்றில் ஏதும் இல்லை
38. Which form should be generated by tax payer—for deposit of goods and service tax?  
சரக்குகளை டெபாசிட் செய்ய மற்றும் சேவை வரி செலுத்துவோர் எந்த படிவத்தை உருவாக்க வேண்டும்?
- (A) GST PMT-06  
ஜி.எஸ்.டி. PMT-06
- (B) GST PMT-04  
ஜி.எஸ்.டி. PMT-04
- (C) GST PMT-01  
ஜி.எஸ்.டி. PMT-01
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை
39. Over the counter payment restriction upto  
கவுண்டர் பேமெண்ட் கட்டுப்பாடு வரை
- (A) Rs.12,000/-  
ரூ.12,000/-
- (B) Rs.15,000/-  
ரூ.15,000/-
- (C) Rs.10,000/-  
ரூ.10,000/-
- (D) Rs.5,000/-  
ரூ.5,000/-
40. CIN mean  
CIN என்பது
- (A) Common Identification Number  
பொதுவான அடையாள எண்
- (B) Clerical Identification Number  
எழுத்தர் அடையாள எண்
- (C) Challan Identification Number  
சலான் அடையாள எண்
- (D) None of the these  
இவை எதுவும் இல்லை

41. Electronic liability register of registered person  
பதிவு செய்யப்பட்ட நபரின் மின்னணு பொறுப்புப் பதிவு
- (A) GST PMT 02  
ஜி.எஸ்.டி. PMT 02
- (B) GST PMT 01  
ஜி.எஸ்.டி. PMT 01
- (C) GST PMT 03  
ஜி.எஸ்.டி. PMT 03
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை

42. Refund can be claimed by the tax payer?  
வரி செலுத்துபவரால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு?
- (A) Within 1 year from the relevant date  
தொடர்புடைய தேதியிலிருந்து 1 வருடத்திற்குள்
- (B) Within 2 year from the relevant date  
தொடர்புடைய தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள்
- (C) Within 3 year from the relevant date  
தொடர்புடைய தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்
- (D) Within 6 months from the relevant date  
தொடர்புடைய தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள்

43. Annual return should be filed on or before  
வருடாந்திர நமூனாவை ————— அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தாக்கல் செய்ய வேண்டும்.
- (A) 30<sup>th</sup> September following the end of the financial year  
நிதியாண்டின் முடிவைத் தொடர்ந்து செப்டம்பர் 30
- (B) 31<sup>st</sup> December following the end of the financial year  
நிதியாண்டு முடிந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 31
- (C) 31<sup>st</sup> March following the end of the financial year  
நிதியாண்டின் முடிவைத் தொடர்ந்து மார்ச் 31
- (D) None of the above  
மேலே எதுவும் இல்லை

44. Conditions and restriction of compounding dealers?  
கூட்டு வியாபாரிகளின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்?

- (A) Should not dealers of exempted goods  
உலர்கள் பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டாம்
- (B) Should not make interstate supply  
மாநிலங்களுக்கு இடையே சப்ளை செய்யக்கூடாது
- (C) Should not sell through e-commerce operation portal  
இ-காமர்ஸ் ஆபரேஷன் போர்டல் மூலம் விற்கக்கூடாது
- (D) all the above  
மேலே உள்ள அனைத்தும்

45. Notified goods for manufacturer not eligible under composition scheme  
உற்பத்தியாளருக்கு அறிவிக்கப்பட்ட பொருட்கள் இணக்கவரித் திட்டத்தின் கீழ் தகுதியற்றவை

- (A) Ice cream, Panmasala, Tobacco  
ஐஸ்கிரீம், பான்மசாலா, புகையிலை
- (B) Ice cream, Panmasala, Iron and Steel  
ஐஸ்கிரீம், பான்மசாலா, இரும்பு மற்றும் எஃகு
- (C) Electrical goods, Ice cream, Panmasala  
மின்சார பொருட்கள், ஐஸ்கிரீம், பான்மசாலா
- (D) Electrical goods, Iron and Steel and Panmasala  
மின்சார பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் பான்மசாலா

46. HSN code mean  
HSN குறியீடு பொருள்

- (A) Horizontal service number  
கிடைமட்ட சேவை எண்
- (B) Hopping sequence number  
துள்ளல் வரிசை எண்
- (C) Harmonized system nomenclature  
ஒத்திசைக்கப்பட்ட அமைப்பு பெயரிடல்
- (D) None of these  
இவற்றில் ஏதுமில்லை

47. Central Act subsumed under GST Act 2017  
ஜி.எஸ்.டி. சட்டம் 2017ன் கீழ் மத்திய சட்டம் இணைக்கப்பட்டது

- (A) Central excise duty  
மத்திய கலால் வரி
- (B) Additional duties of custom  
விருப்பத்தின் கூடுதல் கடமைகள்
- (C) Service tax  
சேவை வரி
- (D) All the above  
மேலே உள்ள அனைத்தும்

48. State taxes subsumed under GST Act 2017  
ஜி.எஸ்.டி. சட்டம் 2017 ன் கீழ் மாநில வரிகள் இணைக்கப்பட்டுள்ளன
- (A) State VAT  
மாநில VAT
- (B) CST  
CST
- (C) Luxury Tax  
ஆடம்பர வரி
- (D) All the above  
மேலே உள்ள அனைத்தும்

49. Condition for availing of ITC by taxable person?  
வரி விதிக்கக்கூடிய நபர் ITC ஐப் பெறுவதற்கான நிபந்தனை
- (A) he is possession of the tax invoice  
வரி விலைப்பட்டியல் அவர் வசம் உள்ளது
- (B) he has furnished the return  
அவர் திருப்பி அளித்துள்ளார்
- (C) the tax charged has been paid to government  
விதிக்கப்பட்ட வரி அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது
- (D) all the above  
மேலே உள்ள அனைத்தும்

50. Provisional registration certification should be issued  
தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்
- (A) on and from the appointed day  
நியமிக்கப்பட்ட நாளிலிருந்து மற்றும் அன்று
- (B) within 60 days from appointed day  
நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள்
- (C) within 90 days from appointed day  
நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள்
- (D) within 30 days from appointed day  
நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்

51. What are the consequences of obtaining registration by misrepresentation?  
தவறாகக் குறிப்பிடுவதன் மூலம் பதிவைப் பெறுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
- (A) ✓ Liable to cancellation of registration by proper officer  
முறையான அலுவலரால் பதிவு ரத்து செய்யப்படுவதற்கு பொறுப்பாகும்
- (B) Liable to a fine not exceeding Rs.1,00,000/-  
ரூ. 1,00,000/-க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்
- (C) Imprisonment for a period of 6 months to 3 years  
6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
- (D) Both (B) and (C)  
இரண்டும் (B) மற்றும் (C)
52. A bill of supply can be issued in case of inter-state and intra-state:  
மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் உள் மாநிலங்களுக்கு இடையே ஒரு விநியோக மசோதா வழங்கப்படலாம்
- (A) ✓ Exempted supplies  
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்
- (B) Supplies to unregistered persons  
பதிவு செய்யப்படாத நபர்களுக்கான பொருட்கள்
- (C) Both of above  
மேலே உள்ள இரண்டும்
- (D) None of the above  
மேலே உள்ளவை எதுவும் இல்லை
53. The time limit for issue of tax invoice in case of continuous supply of goods  
சரக்குகளின் தொடர்ச்சியான விநியோகத்தில் வரி விலைப்பட்டியல் வழங்குவதற்கான கால வரம்பு
- (A) ✓ At the time of issue of statement of account where successive accounts are involved  
அடுத்தடுத்த கணக்குகள் சம்பந்தப்பட்ட கணக்கு அறிக்கை வெளியிடும் நேரத்தில்
- (B) At the time of receipt of payment, if payments are received prior to issue of accounts  
பணம் செலுத்தும் நேரத்தில், கணக்குகளை வழங்குவதற்கு முன் பணம் பெறப்பட்டால்
- (C) On a monthly basis  
மாதாந்திர அடிப்படையில்
- (D) As and when demanded by the recipient  
பெறுநரால் கோரப்படும் போது

54. The tax invoice should be issued \_\_\_\_\_ the date of supply of service.  
சேவை வழங்கப்பட்ட தேதியில் \_\_\_\_\_ வரி விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்
- (A)  Within 30 days from  
இருந்து 30 நாட்களுக்குள்
- (B) Within 1 month from  
இருந்து 1 மாதத்திற்குள்
- (C) Within 15 days from  
15 நாட்களுக்குள்
- (D) On  
அன்றே
55. The details submitted by the outwards supplier in Form GSRT1 shall be furnished to the recipient regular dealer in Form  
ஜி.எஸ்.டி.ஆர் 1 படிவத்தில் வெளிப்புற சப்ளையர் சமர்ப்பித்த விவரங்கள் படிவத்தில் பெறுநரின் வழக்கமான வியாபாரிக்கு அளிக்கப்படும்
- (A) GSTR 4A  
GSTR 4A
- (B) GSTR 5A  
GSTR 5A
- (C)  GSTR 2A  
GSTR 2A
- (D) GSTR 6A  
GSTR 6A
56. The details submitted by the outward supplier in Form GSRT1 shall be furnished to the recipient compounding dealer in form  
GSRT1 படிவத்தில் சப்ளையர் சமர்ப்பித்த விவரங்கள் எந்த படிவத்தில் பெறுநரின் கூட்டு வியாபாரிக்கு அளிக்கப்படும்.
- (A)  GSTR 4A  
GSTR 4A
- (B) GSTR 5A  
GSTR 5A
- (C) GSTR 2A  
GSTR 2A
- (D) GSTR 6A  
GSTR 6A



57. The details submitted by the supplier in Form GSTR1 are communicated to the registered taxable person in

ஜி.எஸ்.டி.ஆர் 1 படிவத்தில் சப்ளையர் சமர்ப்பித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்ட வரிக்கு உட்பட்ட நபருக்குத் தெரிவிக்கப்படும்

(A) Form GSTR 1A on 17<sup>th</sup> of the succeeding month

அடுத்த மாதத்தின் 17 ஆம் தேதி GSTR 1A படிவம்

(B) Form GSTR 2A on 15<sup>th</sup> of the succeeding month

அடுத்த மாதத்தின் 15 ஆம் தேதி GSTR 2A படிவம்

(C) Form GSTR 2A after the due date of filing Form GSTR 1

படிவம் ஜி.எஸ்.டி.ஆர். 2A படிவம் ஜி.எஸ்.டி.ஆர். 1ஐ தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பிறகு

(D) Form GSTR 1A on 15<sup>th</sup> of the succeeding month

அடுத்த மாதத்தின் 15 ஆம் தேதி GSTR 1A படிவம்

58. A registered taxable person other than ISD, non-resident tax payers and a person paying tax under Section 10, 51 or 52 shall file its periodical in:

ISD, குடியரிமை பெறாத வரி செலுத்துவோர் மற்றும் பிரிவு 10, 51 அல்லது 52 இன் கீழ் வரி செலுத்தும் நபர் தவிர பிற பதிவு செய்யப்பட்ட வரிக்குட்பட்ட நபர் அதன் காலக்கெடுவை இதில் தாக்கல் செய்ய வேண்டும்.

(A) Form GSRT 3 by 18<sup>th</sup> of the month succeeding the quarter

காலாண்டைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 18 ஆம் தேதிக்குள் ஜி.எஸ்.டி.ஆர் 3 படிவம்

(B) Form GSTR 4 by 18<sup>th</sup> of the month succeeding the quarter

காலாண்டைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 18 ஆம் தேதிக்குள் ஜி.எஸ்.டி.ஆர் 4 படிவம்

(C) Form GSTR 4 by 18<sup>th</sup> of the succeeding month

அடுத்த மாதத்தின் 18 ஆம் தேதிக்குள் ஜி.எஸ்.டி.ஆர். 4 படிவம்

(D) Form GSTR 3 by 20<sup>th</sup> of the succeeding month

அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் ஜி.எஸ்.டி.ஆர். 3 படிவம்

59. Which of the following is correct?

பின்வருவனவற்றில் எது சரியானது?

- (A) Non-resident taxable person shall file the return by 20<sup>th</sup> of succeeding month in Form GSTR 5  
குடியரிமை பெறாத நபர் ஜி.எஸ்.டி.ஆர். 5 படிவத்தில் அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும்
- (B) Input Service Distributor shall furnish the return by 13<sup>th</sup> of the succeeding month in Form GSTR 6  
உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர் படிவம் ஜி.எஸ்.டி.ஆர் 6 இல் அடுத்த மாதத்தின் 13 ஆம் தேதிக்குள் வருமானத்தை அளிக்க வேண்டும்
- (C) The person deducting tax at source shall furnish the return by 10<sup>th</sup> of the succeeding month in Form GSTR 7  
மூலத்தில் வரியைக் கழிப்பவர், ஜி.எஸ்.டி.ஆர் 7 படிவத்தில் அடுத்த மாதத்தின் 10 ஆம் தேதிக்குள் வருமானத்தை அளிக்க வேண்டும்
- (D) All of the above  
மேலே உள்ள அனைத்தும்

60. What is the time of supply of service if the invoice is issued within 30 days from the date of provision of services?

சேவைகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விலைப்பட்டியல் வழங்கப்பட்டால், சேவை வழங்குவதற்கான நேரம் என்ன?

- (A) Date of issue of invoice  
விலைப்பட்டியல் வெளியிடப்பட்ட தேதி
- (B) Date on which the supplier receives payment  
சப்ளையர் பணம் பெறும் தேதி
- (C) Date of provision of service  
சேவை வழங்கும் தேதி
- (D) Earlier of (A) and (B)  
முந்தைய (A) மற்றும் (B)

1

2

61. What is the time of supply of service in case of reverse charge mechanism?  
தலைகீழ் கட்டணம் பொறிமுறையின் போது சேவை வழங்குவதற்கான நேரம் என்ன?
- (A) Date of payment as entered in the books of account for the recipient  
பெறுநரின் கணக்குப் புத்தகத்தில் உள்ளிடப்பட்டுள்ளபடி பணம் செலுத்திய தேதி
- (B) Date immediately following 60 days from the date of issue of invoice  
விலைப்பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குப் பின் வரும் தேதி
- (C) Date of invoice  
விலைப்பட்டியல் தேதி
- (D) Earlier of (A) and (B)  
முந்தைய (A) மற்றும் (B)
62. When an e-commerce operator is required to register under GST?  
ஜி.எஸ்.டி.யின் கீழ் ஈ-காமர்ஸ் ஆபரேட்டர் பதிவு செய்ய வேண்டியிருக்கும் போது
- (A) When he is required to collect tax at source u/s 52  
u/s 52 மூலத்தில் அவர் வரி வசூலிக்க வேண்டியிருக்கும் போது
- (B) When his aggregate turnover exceeds the threshold limit  
அவரது மொத்த விற்றுமுதல் வரம்பை மீறும் போது
- (C) When he is required to discharge tax on the taxable supply or services made by the supplier through him u/s 9(5)  
u/s 9(5)ல் அவர் மூலம் சப்ளையர் செய்த வரிக்கு உட்பட்ட சப்ளை அல்லது சேவைகளுக்கு அவர் வரி செலுத்த வேண்டியிருக்கும் போது
- (D) It is mandatory to register irrespective of the threshold limit  
நுழைவு வரம்பைப் பொருட்படுத்தாமல் பதிவு செய்வது கட்டாயமாகும்
63. Refund will not be allowed in case of  
பின்வருவனவற்றில் பணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது
- (A) Exports made on which export duty is levied  
ஏற்றுமதி வரி விதிக்கப்படும் ஏற்றுமதிகள்
- (B) Exports made without payment of tax  
வரி செலுத்தாமல் செய்யப்படும் ஏற்றுமதி
- (C) Inverted duty structure where tax on inputs are higher than tax on outputs  
தலைகீழ் வரி அமைப்பு, இதில் உள்ளீடுகள் மீதான வரி வெளியீடுகளில் மீதான வரியை விட அதிகமாக இருக்கம்
- (D) None of the above  
மேலே உள்ளவை எதுவும் இல்லை

64. The time limit to proper officer to pass final order after accepting the refund application is  
பணத்தைத் திரும்பப்பெறும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, சரியான அதிகாரி இறுதி உத்தரவை அனுப்புவதற்கான கால வரம்பு
- (A) Within sixty days from the date of receipt of application  
விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள்
- (B) Within eighty days from the date of receipt of application  
விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து எண்பது நாட்களுக்குள்
- (C) Within ninety days from the date of receipt of application  
விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
- (D) Within thirty days from the date of receipt of application  
விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள்
65. What is the rate of interest to be payable in case of delay in sanctioning the refund claimed?  
கோரப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் என்ன?
- (A) Not exceeding 6%  
6% க்கு மிகாமல்
- (B) Not exceeding 8%  
8% க்கு மிகாமல்
- (C) Not exceeding 10%  
10% க்கு மிகாமல்
- (D) Not exceeding 12%  
12% க்கு மிகாமல்
66. In case no satisfactory explanations is furnished for the discrepancies within a period of thirty days of being informed by the proper officer or such further period as may be permitted proper officer may initiate appropriate action  
முறையான அதிகாரியால் தெரிவிக்கப்பட்ட முப்பது நாட்களுக்குள் முரண்பாடுகளுக்கு திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படாவிட்டால் அல்லது அனுமதிக்கப்படும் கூடுதல் கால அவகாசத்தில் முறையான அதிகாரி உரிய நடவடிக்கையைத் தொடங்கலாம்
- (A) Under Section 65 (Audit)  
பிரிவு 65 (தணிக்கை) கீழ்
- (B) Section 66 (Special Audit)  
பிரிவு 66 (சிறப்பு தணிக்கை)
- (C) Section 67 (Inspection, Search Seizure)  
பிரிவு 67 (ஆய்வு, தேடுதல் பிடிப்பு)
- (D) Proceeded to determine the tax and other dues under Section 73 or Section 74  
பிரிவு 73 அல்லது பிரிவு 74 இன் கீழ் வரி மற்றும் பிற பாக்கிகளை நிர்ணயம் செய்ய தொடரவும்



67. Zero rated supply includes  
பூஜ்ஜிய மதிப்பிடப்பட்ட வழங்கல் அடங்கும்
- (A) Export of goods and services  
பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி
- (B) Supply of goods and services to a SEZ developer or SEZ unit  
SEZ டெவலப்பர் அல்லது SEZ அலகுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்
- (C) Supply of goods and Services by a SEZ developers or SEZ unit  
SEZ டெவலப்பர்கள் அல்லது SEZ அலகு மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்
- (D) Both (A) and (B)  
(A) மற்றும் (B)
68. The detained goods shall be released only after payment of  
தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பணம் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்
- (A) Applicable tax and penalty  
பொருந்தக்கூடிய வரி மற்றும் அபராதம்
- (B) Furnishing a security  
பாதுகாப்பை வழங்குதல்
- (C) Tax and Interest  
வரி மற்றும் வட்டி
- (D) Either (A) or (B)  
(A) அல்லது (B)
69. When would the transfer of property be considered void?  
சொத்து பரிமாற்றம் எப்போது செல்லாதது என்று கருதப்படும்?
- (A) Transaction is done to defraud the Government revenue  
அரசு வருவாயை ஏமாற்றுவதற்காக பரிவர்த்தனை செய்யப்படுகிறது
- (B) Transaction is done without the intention to defraud the Government revenue  
அரசு வருவாயை ஏமாற்றும் நோக்கமின்றி பரிவர்த்தனை செய்யப்படுகிறது
- (C) Any of the above  
மேலே உள்ள ஏதேனும்
- (D) None of the above  
மேலே உள்ளவை எதுவும் இல்லை

70. Every registered taxable person shall be entitled to take credit of input tax in his return and such input tax credit shall be credited to  
பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வரி விதிக்கக்கூடிய நபரும் தனது வருமானத்தில் உள்ளீட்டு வரியை கடன் பெற உரிமையுடையவர் மற்றும் அத்தகைய உள்ளீட்டு வரிக் கடன் வரவு வைக்கப்படும்
- (A) Personal Ledger Account  
தனிப்பட்ட லெட்ஜர் கணக்கு
- (B) Refund Account  
திரும்பப்பெறும் கணக்கு
- (C) Electronic Cash Ledger  
எலக்ட்ரானிக் கேஷ் லெட்ஜர்
- (D) Electronic Credit Ledger  
எலக்ட்ரானிக் கிரெடிட் லெட்ஜர்
71. The annual return shall be filed by the registered taxable person (other than dealers paying tax under section 10) in form  
பதிவு செய்யப்பட்ட வரிக்கு உட்பட்ட நபரால் (பிரிவு 10 இன் கீழ் வரி செலுத்தும் வியாபாரிகளைத் தவிர) வருடாந்திர வருமானம் படிவத்தில் தாக்கல் செய்யப்படும்.
- (A) GSTR 7  
ஜி.எஸ்.டி.ஆர் 7
- (B) GSTR 9  
ஜி.எஸ்.டி.ஆர் 9
- (C) GSTR 9A  
ஜி.எஸ்.டி.ஆர் 9A
- (D) GSTR 10  
ஜி.எஸ்.டி.ஆர் 10
72. What is the consequence, where a taxable person fails to obtain registration even though liable to do so?  
வரி விதிக்கக்கூடிய நபர் பதிவு செய்யத் தவறினால், அதன் விளைவு என்ன?
- (A) Proper officer may assess the tax liability to the best of his judgment  
முறையான அதிகாரி தனது தீர்ப்பின் சிறந்த வரிப் பொறுப்பை மதிப்பிடலாம்
- (B) Issue a show cause notice and pass assessment order after providing opportunity of being heard  
கேட்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்கிய பிறகு ஒரு நிகழ்ச்சி காரணம் அறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆணையை வழங்கவும்
- (C) (A) or (B)  
(A) அல்லது (B)
- (D) (A) and (B)  
(A) மற்றும் (B)



73. What is the minimum consignment value for which e-way bill is mandatorily required for inter-state transaction?

மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைக்கு இ-வே பில் கட்டாயமாக தேவைப்படும் குறைந்தபட்ச சரக்கு மதிப்பு என்ன?

(A) Rs.50,000/-  
ரூ.50,000/-

(B) Rs.1,00,000/-  
ரூ.1,00,000/-

(C) Rs.5,000/-  
ரூ.5,000/-

(D) None of the above  
மேலே உள்ளவை எதுவும் இல்லை

74. Suppose Amazon supply their own goods by capturing order through their E-commerce web site. In such case, the Amazon will be treated as an:

அமேசான் அவர்களின் ஈ-காமர்ஸ் இணையத்தளத்தின் மூலம் ஆர்டரைப் பெறுவதன் மூலம் அவர்களின் சொந்த பொருட்களை வழங்குவதாக வைத்துக்கொள்வோம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில், அமேசான் பின்வருமாறு கருதப்படும்

(A) E-Commerce Operator  
இ-காமர்ஸ் ஆபரேட்டர்

(B) Actual Taxable person  
உண்மையான வரி விதிக்கக்கூடிய நபர்

(C) Aggregator  
திரட்டி

(D) ISD  
ஐ.எஸ்.டி.

75. The default rule of place of supply of services made to any person other than a registered person, if address on record exist shall be

பதிவு செய்யப்பட்ட நபரைத் தவிர வேறு எந்த நபருக்கும் சேவைகள் வழங்கப்படுவதற்கான இடத்தின் இயல்புநிலை விதி, பதிவு செய்யப்பட்ட முகவரி இருந்தால்

(A) Location of the recipient of services  
சேவைகளைப் பெறுபவரின் இருப்பிடம்

(B) Location of the supplier of services  
சேவைகளை வழங்குபவரின் இருப்பிடம்

(C) Location where service is rendered  
சேவை வழங்கப்படும் இடம்

(D) Location where agreement for rendering of services is executed  
சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் இடம்


76. The required digits in the HSN code in the invoice in the case of inter State supply by a taxable person having an annual turnover above Rs.5 crores will be  
 ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு விற்றுமுதல் கொண்ட வரிக்கு உட்பட்ட நபரின் மாநிலங்களுக்கு இடையேயான சப்ளையின் விலைப்பட்டியலில் உள்ள HSN குறியீட்டில் தேவைப்படும் இலக்கங்கள்.
- (A) 2 Digits level of HSN Code  
 HSN குறியீட்டின் 2 இலக்க நிலை
- (B) 4 Digits level of HSN Code  
 HSN குறியீட்டின் 4 இலக்க நிலை
- (C) 6 Digit level of HSN Code  
 HSN குறியீட்டின் 6 இலக்க நிலை
- (D) 8 Digits level of HSN code  
 HSN குறியீட்டின் 8 இலக்க நிலை
77. What is the maximum amount of demand for which the officer can issue an order under Section 74 in case fraud, misstatement or suppression?  
 மோசடி தவறான அறிக்கை அல்லது அடக்குமுறை போன்றவற்றில் பிரிவு 74 இன் கீழ் அதிகாரி எந்த உத்தரவைப் பிறப்பிக்க முடியும்?
- (A) Amount of tax + Interest and penalty of 15% of tax  
 வரியின் அளவு + வட்டி மற்றும் வரியின் 15% அபராதம்
- (B) Amount of tax + interest and penalty of 25% of tax  
 வரியின் அளவு + வட்டி மற்றும் வரியின் 25% அபராதம்
- (C) Amount of tax + interest and penalty of 50% of tax  
 வரியின் அளவு + வட்டி மற்றும் வரியின் 50% அபராதம்
- (D) Amount of tax + Interest and penalty of 100% of tax  
 வரியின் அளவு + வட்டி மற்றும் வரியின் 100% அபராதம்
78. A registered taxable person is eligible to claim refund in respect of export of goods and services in the following cases  
 பதிவு செய்யப்பட்ட வரி விதிக்கக்கூடிய நபர் பின்வரும் சந்தர்ப்பங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி தொடர்பாக பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவர்
- (A) Under bond, without payment of IGST and claim refund of unutilized input tax credit  
 பத்திரத்தின் கீழ் ஐ.ஜி.எஸ்.டி. செலுத்தாமல் மற்றும் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக் கிரெடிட்டைத் திரும்பப் பெற வேண்டும்
- (B) On payment of IGST and claim refund of IGST paid on such goods and services  
 ஐ.ஜி.எஸ்.டி. செலுத்தி, அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகளில் செலுத்தப்பட்ட ஐ.ஜி.எஸ்.டி.யின் பணத்தைத் திரும்பப் பெறுதல்
- (C) None of the above  
 மேலே எதுவும் இல்லை
- (D) Both (A) and (B)  
 இரண்டும் (A) மற்றும் (B)

1

79. Value of services rendered is Rs.1,00,000/-. Date of issue of invoice is 5<sup>th</sup> August 2018. Advance Received is Rs.25,000/- on 20<sup>th</sup> July 2018. Balance amount was received on 7<sup>th</sup> August 2018. What is the time of supply for Rs.1,00,000/-  
வழங்கப்பட்ட சேவைகளின் மதிப்பு ரூ. 1,00,000/- விலைப்பட்டியல் வெளியிடப்பட்ட தேதி ஆகஸ்ட் 5, 2018, முன்பணம் ரூ.25,000/- 20 ஜூலை 2018 அன்று பெறப்பட்டது. இருப்புத் தொகை ஆகஸ்ட் 7, 2018 அன்று பெறப்பட்டது ரூ.1,00,000/- க்கான விநியோக நேரம் என்ன?
- (A) 5<sup>th</sup> August 2018 for Rs.1,00,000/-  
5 ஆகஸ்ட் 2018 ரூ.1,00,000/-க்கு
- (B) 20<sup>th</sup> July 2018 for Rs.1,00,000/-  
20 ஜூலை 2018 ரூ.1,00,000/-க்கு
- (C) 20<sup>th</sup> July 2018 – Rs.25,000/- and 5<sup>th</sup> August 2018 for Rs.75,000/-  
20 ஜூலை 2018 – ரூ.25,000/- மற்றும் 5 ஆகஸ்ட் 2018 ரூ.75,000/-
- (D) 20<sup>th</sup> July 2018 – Rs.25,000/- and 7<sup>th</sup> August 2018 for Rs.75,000/-  
20 ஜூலை 2018 – ரூ.25,000/- மற்றும் 7 ஆகஸ்ட் 2018 ரூ.75,000/-

80. The value of supply of goods and services shall be the  
பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல் மதிப்பு

- (A) Transaction value  
பரிவர்த்தனை மதிப்பு
- (B) MRP  
எம்.ஆர்.பி.
- (C) Market value  
சந்தை மதிப்பு
- (D) None of the above  
மேலே உள்ளவை எதுவும் இல்லை



098/DM/24

Register Number										
--------------------	--	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS**  
**DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART – I**  
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

**Answer any FOUR questions.**

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Procedure for registration under GST Act 2017.

GST சட்டம் 2017ன் கீழ் பதிவு சான்று பெறுவதற்கான வழிமுறைகள் யாவை?

2. What are eligibility and conditions for taking input tax credit?

உள்ளீட்டு வரி துய்க்க தேவையான தகுதிகள் மற்றும் வரம்புகள் யாவை?

3. Procedure for refund of tax.

திருப்புத்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் யாவை?

4. Checklist for processing refunds.

திருப்புத்தொகை வழங்குதலுக்கான சரிபார்ப்பு பட்டியல்கள் வரிசைப்படுத்துக.

5. Statutory provisions of summary assessment in certain special cases.

சுருக்க வரிவிதிப்புக்கான சட்டரீதியிலான வழிவகைகள் குறித்து எழுதுக.

6. Name five transactions which are neither supply of goods nor supply of services under GST Act 2017.

ஜிஎஸ்டி 2017 சட்டத்தின் கீழ் பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கப்படாத ஏதேனும் ஐந்து பரிவர்த்தனைகளைக் குறிப்பிடவும் .